

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ ඩීලංගක්ස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්තමානප් පත්තිරිකා අතිවිශේෂමානතු

අංක 1898/5 - 2015 ජනවාරි මස 19 වැනි සඳදා - 2015.01.19

1898/5 ஆம் இலக்கம் - 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி IV (அ) - மாகாண சபைகள்

മാകാനെ ചപേ അറിവിൽക്കൾ

മേല് മാകാൻ മാകാൻ ചപ്പ

மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் சேவை யாப்பு

இலங்கைச் சனநாயக சோஷலிசுக் குடியரசின் 2005, மாசுச் மாதம் 23 ஆந் திகதிய 1385/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் பிரசரிக்கப்பட்டு 2004, சனவரி மாதம் தொடக்கம் நடைமுறையில் உள்ள மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவை யாப்பு மற்றும் அதற்கு இடைக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இனங்க மேல் மாகாண சேவையில் எடுக்கப்பட்ட அல்லது அதன் கீழ் எடுக்கப்பட்டதெனக் கருதப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாதிப்பொன்று ஏற்படாதபடி கீழே காட்டப்படும் மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் யாப்பு பதில்கு செய்யப்படுகின்றது.

எஸ். அலவி மெள்ளானா,
ஆஞ்சநர்,
மேல் மாகாணம்.

ஆளுநரின் செயலகம் (மே. மா.),
இல. 98/4, ஹவ்லோக வீதி,
கொழும்பு 05,
2014, திசைம்பர் 26.

மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பு

- நடைமுறைக்கு வரும் திகதி : இச்சேவைப் பிரமாணக் குறிப்பு 2013, ஏப்பிற்கும் மாதம் 2 ஆங் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
 - நியமன அதிகாரி :**
முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத பல்வகைப் பணித் தொகுதி - I சேவை வகை (III, II மற்றும் I ஆம் தரங்கள்) : மேல் மாகாண சபை அரசு சேவை அணைக்குமுடிச் சபை

(முகாமைத்துவ உதவியாளர் : விசேஷ தரம் - சேவை வகை (விசேஷ தரம்) : மேல் மாகாண சபை அரசு சேவை ஆணைக்கும்



2A IV (அ) வைகை - தீர்மானம் கொடுத்து சமாப்தி செய்யப்படுவதற்கு முன் விடை கேஸ் - 2015.01.19
பகுதி IV (அ) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2015.01.19

3. சேவைகளைப் பற்றிய விபரம் :

3.1 சேவைகளை : முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்பமல்லாத பல்வகைப் பணி - தொகுதி I - சேவை வகை

முகாமைத்துவ உதவியாளர் விசேஷ தரம் சேவை வகை

3.2 தரங்கள் : முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்பமல்லாத பல்வகைப் பணி - தொகுதி I

தரம் III

தரம் II

தரம் I

முகாமைத்துவ உதவியாளர் விசேஷ தரம் : விசேஷ தரம்

விசேஷ தரம் மேலே குறிப்பிடப்பட்ட III, II மற்றும் I ஆம் தரங்களின் ஊழியர் தொகைக்கு மேலதிகமாக அட்டவணைப்படுத்தப்பட்ட ஊழியர் தொகையைக் கொண்டதாகும். ஊழியர் தொகையில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கான செயல்முறை ஒன்றின் இத்தாத்திற்கான நியமனம் வழங்கப்படும்.

3.3 ஒப்படைக்கப்படும் பணிகள் :

பணிகள் தர அடிப்படையில் ஒப்படைக்கப்படாததோடு இச் சேவை வகைக்கு ஒப்படைக்கப்படும் பணிகளிலிருந்து எந்தவொரு பணியினையும் சேவையின் தேவைப்பாட்டின் கீழ் சேவை முட்பு மற்றும் திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு தரத்திலுமுள்ள உத்தியோகத்தை ஒருவருக்கு தினைக்களத் தலைவர்/நிறுவனத் தலைவர் இனால் ஒப்படைக்கப்படலாம்.

4. சேவைகளின் கடமைப்பொறுப்பு :

நிறுவனங்களின் நிறைவேற்றுத்துறை, முகாமைத்துவ மற்றும் நிர்வாக மட்டங்களிலுள்ளவர்களின் பணிகளுக்கு உதவியாக மற்றும்/ அல்லது இலகுபடுத்தும் பணியோன்றில் தொழில்நுட்ப ரீதியற்ற, பல்வகைப் பணி (Multi Functional) வகையான தொழில்நுட்ப தேர்ச்சியற்ற வேறு விசேஷ தேர்ச்சிகள் தேவைப்படும் பணிகள் இச் சேவைக்குரிய அலுவலர்களுக்கு ஒப்படைக்கப்படும். இச் சேவைக்குரிய பணிகளில் விசேஷமாக எடுத்துக்காட்டப்படும் பணிகள் இச் சேவைக்குரிய உத்தியோகத்துக்களினால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

5. சம்பளம் :

5.1 சம்பள குறியீட்டு இலக்கம் : III, II மற்றும் I ஆம் தரங்கள் MN - 02 - 2006 - A
விசேஷ தரம் MN - 07 - 2006 - A

5.2 சம்பளத் திட்டம் : III, II மற்றும் I எனக் கட்டமைக்கப்பட்ட தரங்கள்
ரூபா 13,990 - 10 X 145 - 11 X 170 - 6 X 240 - 14 X 320 - 23,230
விசேஷ தரம்
ரூபா 20,030 - 11 X 365 - 18 X 500 - 33,045

5.3 தர முறைக்கு இணங்க ஆரம்பச் சம்பளப் படிமுறை :

MN - 02 - 2006 - A

தரம்	சம்பளப் படிமுறை	சம்பள அளவு
III	01 ஆம் படிமுறை	ரூபா 13,990
II	12 ஆம் படிமுறை	ரூபா 15,610
I	23 ஆம் படிமுறை	ரூபா 17,550

MN - 07 - 2006 - A

தரம்	சம்பளப் படிமுறை	சம்பள அளவு
விசேஷ வகைப்படி	படிமுறை 02	ரூபா 20,395

6. சேவை வகைக்கு உரித்தான பதவி / பதவிகள் :

6.1 அனுமதிக்கப்பட்ட பதவிகளும் அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கையும் (முகாமைத்துவச் சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்கு அமைந்த வகையிலாகும்.)

அனுமதிக்கப்பட்ட பதவிகளின் பெயர்	பதவியில் அனுமதிக்கப்பட்ட தரம்	சம்பளக் குறியீடு
மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர்	மேல் மாகாண அரசு (முகாமைத்துவ உதவியாளர் சேவை I/II/III தரங்கள்)	MN - 02 - 2006 - A
நிர்வாக உத்தியோகத்துர்/செயலாளர் (பிரதேச சபை)/களஞ்சிய உதவியாளர்	மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவை (விசேஷ தரம்)/ இணைப்பு 01	MN - 07 - 2006 - A

6.2 மொத்தப் பதவிகளின் எண்ணிக்கை :

தரம் ஒன்றிலிருந்து இன்னொரு தரத்திற்கு பதவியுயர்வு மேற்கொள்வதற்கான III, II மற்றும் I சகல தரங்களும் மொத்தப் பதவிகளின் எண்ணிக்கைக்கு உரியதாக கருதப்படும்.

ஊழியர்களின் எண்ணிக்கை வருடாந்த மதிப்பீடுகளில் அந்தந்த தலைப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் காட்டப்பட்டதைப் போன்றதாகும்.

6.3 சேவையிலுள்ள பதவிகளின் தன்மை - நிரந்தரமானதும் ஓய்வுதிய உரித்துடையதுமாகும்.

7. ஆட்சேர்ப்பு முறை:

7.1 ஆட்சேர்ப்பு விகிதம்:

முறை	விகிதம்
திறந்த	70%
மட்டுப்படுத்தப்பட்ட	30%

குறிப்பு:- ஆணைக்குமுச் சபையின் கட்டளைகளின் கீழ் பரிட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிட்சை ஒன்றினை பெறுபேறுகளின் பேரிலும் தகைமைகளைப் பரிட்சைபதற்கான நேர்முகப் பரிட்சை ஒன்றின் மூலமும் மேல் மாகாண சபை அரசு சேவையிலுள்ள ஆரம்ப நிலை தரத்திலுள்ள ஊழியர்களை தரமுயர்த்துவதன் மூலமும் 30(%) வீதத்துக்கு மேற்படாத வெற்றிட எண்ணிக்கை நிரப்பப்படும்.

அப் பரிட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க நியமனத்திற்குத் தகுதி பெறுகின்றவர்களின் எண்ணிக்கை, வெற்றிடங்களின் தொகையில் 30(%) வீதத்துக்கும் குறைவாயின் 30% சதவீதத்திற்கும் தகுதிபெறும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான வித்தியாசம் திறந்த போட்டிப் பரிட்சையில் தகுதிபெறுபவர்களிடமிருந்து நிரப்பப்படும்.

7.2 திறந்த ஆட்சேர்ப்பு :

7.2.1 ஆட்சேர்ப்பு செய்யப்படும் தரம் : தரம் III

7.2.2. தகைமை:

7.2.2.1 கல்வித் தகைமைகள் :

(அ) கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரிட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கிலமொழி மற்றும் கனிதம் அடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் (6) சித்தியடைந்திருத்தல் ; அத்துடன்

(ஆ) கல்விப்பொதுத் தராதர (யார்தரப்) பரிட்சையில் எல்லாப் பாடங்களிலும் (பொதுச் சாதாரண பரிட்சை தவிர) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல், பழைய பாடத் திட்டத்தின் கீழ் 03 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் பொதுமானது.

7.2.2.2. தொழிற் தகைமை : பொருத்தமற்றது.

7.2.2.3 அனுபவம் : பொருத்தமற்றது.

7.2.2.4 உடற் தகைமை : ஒவ்வொரு விண்ணப்பதாரியும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் பணிபுரிவதற்கும் பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் போதிய உடல் மற்றும் உள் ஆரோக்கியத்தைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

7.2.2.5 ஏனையவை (i) விண்ணப்பதாரர்கள் சிறந்த நடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

(ii) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான 7.2.2. முதல் 7.2.3 வரையான தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் என்று விண்ணப்பம் கோரும் அறிவித்தவில்/வர்த்தமானியில் குறிப்பிடப்படும் திகதியில் அத் தகைமைகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

7.2.2.5.1 சேவைக்கான ஆட்சேர்ப்பு பிரதிநிதித்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேல் மாகாணத்தின் ஒவ்வொரு அதிகார பிரதேசத்திற்கு உரிய சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திற்குமுரிய வெற்றிட எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். மாதாயினும் ஒரு மாவட்டத்தில் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கைக்காக போட்டியிடுவதற்கு அம் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாத்திரமே தகுதி பெற்றவர்களாவர்.

(i) குறித்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கையினை அதே மாவட்டத்திற்கு விண்ணப்பிக்க தகைமைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களினால் நிரப்புவதற்கு சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் மாவட்டத்தின் சனத்தொகையின் விகிதாசாரத்திற்கேற்ப மாகாணத்திற்குள் வரும் அடுத்துள்ள மாவட்டங்களுக்கிடையில் வெற்றிடங்களின் எண்ணிக்கை மீள் பகிர்வு செய்யப்படும்.

(ii) நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருப்பின் அக்காரணத்தினால் மாவட்டத்தின் சனத்தொகையை அடிப்படையாகக் கொள்ள முடியாதவிடத்து திறமை ஒழுங்கின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

(iii) பரிட்சையில் தேவையான ஆகக் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையை விட குறைவாகக் காணப்படுமிடத்து மாவட்டத்தின் சனத்தொகை அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.

7.2.2.5.2 மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பதற்கான தகைமைகள் :

மாவட்டம் ஒன்றில் நிலவும் வெற்றிடங்களுக்காகப் போட்டியிடுவதாயின் பின்வரும் விடயங்களில் ஆகக் குறைந்தது ஒன்றையேனும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

(i) விண்ணப்பதாரர் அம்மாவட்டத்தில் பிறந்தவராயிருத்தல் வேண்டும்.

அல்லது

(ii) பரிட்சைக்கான தகைமையைப் பூர்த்தி செய்ய வேண்டிய தினத்திற்கு முந்திய ஐந்து (05) வருடங்களில் அவர் அம் மாவட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் மூன்று (03) வருடங்கள் தொடர்ச்சியாக வசத்தவராக இருத்தல் வேண்டும்.

அல்லது

(iii) அவர் தொடர்ச்சியாக 5 வருடங்கள் அம்மாவட்டத்தில் இரண்டாம் நிலைப் பாடசாலைக் கல்வி பயின்றவராக இருத்தல் வேண்டும்.

- குறிப்பு:-**
- (i) எவ்வேறொம் ஒரு விண்ணப்பதாரரின் தந்தை அல்லது தாய் அரசு, மாகாண அரசு சேவையில் அல்லது கூட்டுத்தாபனம் ஒன்றில் இடமாற்றம் செய்யப்பட முடியுமான அரசு சேவையை வசித்தவர்களாயின் அந்த விண்ணப்பதாரி தனது தந்தையின் அல்லது தாயின் அல்லது தான் பிறந்த இடத்தை தனக்குயிய மாவட்டமாகத் தெரிவு செய்துகொள்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும்.
 - (ii) எந்தவொரு விண்ணப்பதாரியும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கான வெற்றிடங்களுக்கு போட்டியிட அனுமதியளிக்கப்பட மாட்டாது. மேற்குறித்த 7.2.2.5.2 பிரிவின் கீழ் போட்டியிடுவதற்கான மாவட்டத்தைத் தீர்மானித்ததன் பின்னர் அதனை மீண்டும் மாற்ற முடியாது.

7.2.3 வயது :

7.2.3.1 ஆகக் குறைந்த வயதெல்லை : 18 வயது

7.2.3.2 ஆகக் கூடிய வயதெல்லை : 30 வயது

7.2.4 ஆட்சேர்ப்பு முறை : திறந்த போட்டிப் பரிசை

7.2.4.1 ஏழுத்தப் பரிசை

பாடங்கள்	அதிக பட்ச புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
மொழியாற்றல்	100	40
உள்சார்பு	100	40

(இணைப்பு 02)

7.2.4.1.1 நடாத்தும் அதிகாரி : பரிசைகள் ஆணையாளர் நாயகம்

7.2.4.2 தொழிற் பரிசை : பொருத்தமற்றது.

7.2.4.3 சுட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரிசை : பொருத்தமற்றது.

7.2.4.4 சாதாரண நேர்முகப் பரிசை (புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது)

7.2.5 விண்ணப்பிக்கும் முறை : வர்த்தமானியில் மும்மொழிகளிலும் அறிவித்தல் பிரசரிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படும்.

7.3 மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு :

7.3.1 ஆட்சேர்ப்பு செய்யப்படும் : தரம் III

7.3.2 தகைமைகள் :

7.3.2.1 சல்வித் தகைமைகள் :

சல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரிசையில் ஒன்றுக்கு மேற்படாத தடவைகளில் மொழி/ இலக்கியம் மற்றும் எண் கணிதம்/ தூய கணிதம்/ அடிப்படைக் கணிதம்/ வர்த்தக எண் கணிதம் அடங்கலாக ஆறுக்கு (06) குறையாத பாடங்களில் இரண்டு திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்திருத்தல் வெண்டும்.

7.3.2.2 தொழிற் தகைமைகள் பொருத்தமற்றது.

7.3.2.3 അന്വപവമ്:

உரிய தினத்துக்கு மிகக் கிட்டிய நிரந்தர நியமனம் ஒன்றின் கீழான ஆளணியில் 05 வருடங்களுக்கு சூறையாத தொடர்ச்சியான திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் அது தொடர்பில் திணைக்காத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கதல் வேண்டும். யாதாயினாலும் ஒரு பதவியில் நிரந்தரமாக நியமிக்கப்பட முன்னர் சேவை ஆற்றியுள்ள அல்லது ஒரு பதவியில் நிரந்தரமாக நியமிப்பதற்கான நிபந்தனையாக சேவை ஆற்றியுள்ள அல்லது பயிற்சி பெறும் காலப்பகுதி மேற்குறித்த தகைமைபெறும் ஜிந்து வருட காலத்திற்காக கவனத்திற் கொள்ளப்படமாட்டாது. யாதாயினாலும் ஒரு பதவியில் நிரந்தர நியமனம் பெறுவதற்கு முன்னர் சேவையாற்றியுள்ள தற்காலிக/அமய சேவைக் காலம் விடுதி மேற்படி தகுதி பெறும் விடுதி வருட காலப் பகுதிக்காகக் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது.)

7.3.2.4 ഉടർ ക്രക്കമൈകൻ :

இவ்வொரு விண்ணப்பதாரரும் இலக்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் பணி புரிவதற்கும் பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் போதிய உடல் மற்றும் உள் ஆரோக்கியத்தைக் கொண்டவராக இருக்கும் வேண்டும்.

7.3.2.5 ഏന്നെല്ലാവും

- (i) மேல் மாகாண சபை அரசு சேவையில் நிர்ந்தரப் பதவிகளை வகிக்கின்ற PL தொகுதியின் சம்பளக் குறியீட்டின் கீழ் ஆரம்ப நிலை மட்டத்தில் சம்பளம் பெறுகின்ற அலுவலர்களாகவும் அரசாங்க நிர்வாக சுற்றுறிக்கை இல. 06/2006 இற்கு இணங்க MN-01-2006A சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுகின்ற அலுவலர்களாகவும் இருத்தல் வேண்டும்.
 - (ii) விண்ணப்பதாரர்கள் சிறந்த நடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
 - (iii) பதவியில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அவசியமான அனைத்துத் தகைமைகளையும் ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

7.3.3. ஆட்சேர்ப்பு முறை: மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை :

7.3.3.1 எழுத்துப் பாட்சை

பாடங்கள்	அதிகடிச் புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
மொழியாற்றல் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் சேவை தகைமைகாண் பரிட்சை	100	40
<u>உள்சார்பு</u>	100	40

(മുഖ്യാധികാരി 03)

7.3.3.1.1 நூத்தம் அதிகாரி : பார்ட்சைசெவ் அணையாளர் நாயகம்

7.3.3.2 තොමිර් පෑට්සේ : බොනුත්තමග්ගතා

7.3.3.3 കൃതമൈക്കപ്പെട്ട നേരുമുകൾ പാറ്റി ചെയ്യുന്നതും

7.3.3.4 සත්‍යාණ නොමුකින් පාරිභෑෂී : (පුළුවින් බුද්ධියෙහි ප්‍රමාදාත්ථා)

7.3.4 விண்ணப்பம் கோரும் முறை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிட்சைக்காக விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடத்திட்டம் வர்த்தமானியில் அல்லது உள்ளக சுற்றிக்கையில் அறிவித்தல் பிரசரிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் கொரப்படும்.

8. வினைத்திறன் தடை தாண்டல் :

8.1

வினைத்திறன் தடை தாண்டல்	எத்தனை வருடங்களிற்குள் வினைத்திறன் காண் தடைப் பரிட்சையில் சித்தியடைய வேண்டும்	வினைத்திறன் தடை தாண்டலின் தன்மை எழுத்து தொழில்சார்/ சான்றிதழ் பாடத்தெரி /வேறு
1 ஆம் வினைத் திறன் தடை தாண்டல்	III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் (03) பூர்த்தியாவதற்குள்	எழுத்து (இணைப்பு 04)
2 ஆம் வினைத் திறன் தடை தாண்டல்	II ஆம் தரத்திற்கு தரமுயர்வு பெற்று மூன்று வருடங்கள் (03) பூர்த்தியாவதற்குள்	எழுத்து (இணைப்பு 05)
3 ஆம் வினைத் திறன் தடை தாண்டல்	I ஆம் தரத்திற்கு தரமுயர்வு பெற்று ஐந்து வருடங்கள் (05) பூர்த்தியாவதற்குள்	எழுத்து (இணைப்பு 06)

8.2 வினைத்திறன் தடைதாண்டல் பரிட்சை ஒவ்வொரு வருடத்திலும் இரு தடவைகள் நடாத்தப்படும்.

8.3 நடாத்தும் அதிகாரி : பரிட்சைகள் ஆணையாளர் நாயகம்

9. மொழித் தேர்ச்சி :

9.1

மொழி	பெற வேண்டிய தேர்ச்சி
அரசு கரும் மொழி	அரசக்கரும் மொழியல்லாத மொழியைன்றில் சேவையில் நியமனம் பெற்ற அலுவலர் ஒருவர் பதவியில் நிரந்தரமாக்கப்பட முன்னர் அரசு கரும் மொழியைன்றில் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் அவசியமாகும்.
மற்றைய அரசு கரும் மொழி	அரசு நிருவாக சுற்றுறிக்கை 01/2014 ஆம் இலக்க மற்றும் அதற்கு இடைநேர் விளைவான சுற்றுறிக்கைகளின் ஏற்பாடுகளுக்கமைய உரிய மட்டத்தில் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

10. தரங்களிற்கான தரமுயர்வு வழங்குதல் :

10.1 III ஆம் தரத்திலிருந்து/ II ஆம் தரத்திற்கு தரமுயர்த்துதல்

10.1.1 பொதுவான செயலாற்றுக்கையை வெளிக்காட்டுபவர்கள்

10.1.1.1 பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் :

(i) பதவி நிரந்தரமாக்கப்பட்டிருத்தல்;

(ii) சேவை வகையில் III ஆம் தரத்தில் குறைந்தது பத்து (10) வருடங்கள் உயிர்ப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தலும் பத்து(10) சம்பள ஏற்றங்களைப் பெற்றிருத்தலும்;

- (iii) ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டுச் செயலொழுங்கிற்கு இணங்க தரமுயர்வுபெறும் தினத்திற்கு முன்னரான 10 வருட காலத்தில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதனைவிட உயர்ந்த செயலாற்றுகையை வெளிப்படுத்தியிருத்தல் ;
- (iv) தரமுயர்வுத் தினத்திற்கு கிட்டிய 05 வருட காலத்தில் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் ;
- (v) உரிய வினைத்திற்கன் தடைதாண்டல் பரீட்சையில் உரிய தினத்தில் சித்தியடைந்திருத்தல்;
- (vi) மற்றைய அரசு கரும மொழியில் உரிய மட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல்.

10.1.1.2 தரமுயர்வு வழங்கும் முறை:

தகைமைகளைப் பூர்த்தி செய்யும் அலுவலர்கள் II ஆம் தரத்திற்கு தரமுயர்வு வழங்குவதற்காக செயலாளரிடம் உரிய உத்தியோகத்தை இணைப்பு 07 இல் காட்டப்பட்டுள்ள மாதிரியின் மூலம் கோரிக்கை விடுக்குமிடத்து செயலாளரினால் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் தகைமை பெறும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தரமுயர்வு வழங்கப்படும்.

10.2 II ஆம் தரத்திலிருந்து I ஆம் தரத்திற்கு வழங்குதல் :

10.2.1 சாதாரண செயலாற்றுகையை வெளிக்காட்டுபவர்கள்

10.2.1.1 பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் :

- (i) சேவை வகையில் II ஆம் தரத்தில் குறைந்தது பத்து (10) வருடங்கள் உயிர்ப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தலும் பத்து (10) சம்பள ஏற்றங்களைப் பெற்றிருத்தலும் ;
- (ii) ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டுச் செயலொழுங்கிற்கு இணங்க தரமுயர்வு பெறும் தினத்திற்கு முன்னரான 10 வருட காலத்தில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதனை விட உயர்ந்த செயலாற்றுகையை வெளிப்படுத்தியிருத்தல் ;
- (iii) தரமுயர்வுத் தினத்திற்கு கிட்டிய 05 வருட காலத்தில் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் ;
- (iv) உரிய வினைத்திற்கன் தடைதாண்டல் பரீட்சையில் உரிய தினத்தில் சித்தியடைந்திருத்தல்.

10.2.1.2 தரமுயர்வு வழங்கும் முறை:

தகைமைகளைப் பூர்த்தி செய்யும் அலுவலர்கள் I ஆம் தரத்திற்கு தரமுயர்வு வழங்குவதற்காக செயலாளரிடம் அலுவலர் இணைப்பு 08 இல் காட்டப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தின் மூலம் கோரிக்கை விடுக்குமிடத்து செயலாளரினால் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் தகைமை பெறும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தரமுயர்வு வழங்கப்படும்.

10.3 விசேட தரத்திற்கு தரமுயர்வு வழங்குதல் :

10.3.1 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையிலான தரமுயர்வு

10.3.1.1 பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் :

- (அ) (i) சேவையில் I ஆம் தர அலுவலராக இருத்தல் ;

அல்லது

(ii) ஆகக் குறைந்தது சேவையில் எட்டு (08) வருடங்களுக்கு குறையாத உயிர்ப்பான் மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த II ஆம் தரத்திலுள்ள ஒரு அலுவலராக இருத்தல்;

அ/வெலது)

(iii) பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்ற சேவையில் II ஆம் தரத்திலுள்ள ஒரு அலுவலராக இருத்தல்.

(ஆ) தரமுயர்வு வழங்கும் திகதிக்கு முன்னரான கிட்டிய ஜந்து (05) வருடங்களில் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்;

10.3.1.2 தரமுயர்வு வழங்கும் முறை :

விசேட தரத்திலுள்ள வெற்றிடங்களில் 35(%) வீதத்தை விட மேற்பாத நியமனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பாட்டை ஒன்றின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். தகைமை பெறும் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நேர்முகப் பாட்சைச் சபை ஒன்றின் மூலம் தகைமைகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படும். நேர்முகப் பாட்சையில் விண்ணப்பதாரர்களின் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை பரிசீலிப்பதற்காக மட்டுமே நடாத்தப்படுகின்றது அதன்போது புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. (பாடத்திட்டமும் புள்ளி வழங்கும் நடைமுறையும் இணைப்பு 09 இல் தரப்பட்டுள்ளன).

10.3.2 திறமையின் அடிப்படையில் தரமுயர்வு தகைமைகள் :

10.3.2.1 பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் :

- (i) குறித்துரைக்கப்பட்ட திகதியில் I ஆம் தரத்தில் ஆகக் குறைந்தது ஜந்து (05) வருடங்கள் உயிர்ப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள அலுவலர்களாக இருத்தல் வேண்டும்.
- (ii) பதவியுயர்வு திகதிக்கு உடன்முன்வரும் ஜந்து (05) வருட திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

10.3.2.2 தரமுயர்வு வழங்கும் முறை:

விசேட தரத்திலுள்ள வெற்றிடங்களில் 65(%) வீதம் திறமையின் அடிப்படையில் நிரப்பப்படும் இதற்கு ஆணைக்குழுச் சபையின் சார்பில் பரிசை ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படும் உள்கார்புப் பாட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் சபை ஒன்றின் மூலம் சேவை மூப்பு மற்றும் அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் புள்ளிகளின் கூட்டுத் தொகையின் இறங்குவரிசைப்படி முன்னுரிமை தீர்மானிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆணைக்குழுச் சபையினால் நியமிக்கப்படும் சபையின் முன்னிலையில் தகைமைகளைப் பரிசீலிப்பதற்காகத் தோற்றுதல் வேண்டும். இந்நேர்முகப் பாட்சையின் போது புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. (பாடத்திட்டமும் புள்ளி வழங்கும் நடைமுறையும் - இணைப்பு 10).

குறிப்பு .- சாதாரண மட்டத்திலான செயலாற்றுகையின் சீழ் தரமுயர்வு வழங்கப்படும் நோக்கத்திற்காக உரியதினத்தில் விணைத்திறன் காண் தடையில் சித்தியடையாத உத்தியோகத்தர்களின் தரமுயர்வு தினத்தை விணைத்திறன் காண் தடையில் சித்தியடைய தாமதித்த காலப்பகுதிக்கு சமமான காலப்பகுதியளவு தாமதப்படுத்தல் வேண்டும்.

11. பதவிகளுக்கு நியமனம் வழங்குதல் : பொருத்தமற்றது.

12. சேவைக்குரி நிபந்தனைகள்:

12.1. பதவியில் நிரந்தரமாக்கும் நிபுந்தனைகள் :

12.1.1 சேவையில் III ஆம் தரத்திற்கு திறந்த போட்டிப் பாட்சை மூலம் தெரிவு செய்யப்படும் அலுவலர்கள் மூன்று வருடத்திற்கான காலத்திற்கு உட்பட்டிருப்பர். அலுவலர், பாட்சைகள் ஆணையாளரினால் நடாத்தப்படும் முதலாம்

வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சையில் சித்தியடைதல் மற்றும் அலுவலரின் பணிகள் நடத்தை மற்றும் வரவு என்பன திருப்திகரமானதாக இருப்பதாக தினைக்களத் தலைவர் திருப்தியடைவாராயின் மூன்று வருட இறுதியில் அது தொடர்பில் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் ஆணைக்குழுச் சபை திருப்தியடையுமாயின் குறித்த அலுவலரின் நியமனம் நிரந்தரமாக்கப்படும்.

12.1.2 சேவையில் III ஆம் தரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் அலுவலர்கள் நியமனத் திகதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு பதில் கடமை சேவைக் காலத்திற்குட்பட்டிருப்பர். பதில் கடமைக் காலத்தில் வேலைகள் நடத்தை, வரவு என்பன திருப்திகரமானதாக இருப்பதாக தாபனத் தலைவர் திருப்தியடைவாராயின் வருட இறுதியில் அது தொடர்பாக செயலாளருக்கு அறிவித்த பின் ஆணைக்குழுச் சபை திருப்திப்பட்டால் குறித்த அலுவலரின் நியமனம் நிரந்தரமாக்கப்படும். எனினும், அவர்கள் நியமனத் திகதியிலிருந்து மூன்று வருட காலத்தினுள் முதலாம் வினைத் திறன் தடை தாண்டலைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

12.1.3 அனைத்து நியமனங்களும் அவற்றைப் பெறுபவர்கள் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் பணி புரிய வேண்டும் என்பதன் அடிப்படையிலும் அதற்கான உடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதாக வைத்திய பரிசோதனை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன.

13. பொருள்கோடல் மற்றும் வரைவிலக்கணம்:

13.1 “பிரமாணக் குறிப்பு” என்பது, மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பைக் குறிக்கின்றது.

13.2 “ஆளுநர்” என்பது, மேல் மாகாணத்தில் ஆளுநரைக் குறிக்கின்றது.

13.3 “செயலாளர்” என்பது மேல் மாகாண சபை அரசு சேவை ஆணைக்குழுச் சபையின் செயலாளரைக் குறிக்கின்றது.

13.4 “பிரதம செயலாளர்” என்பது, மேல் மாகாண சபையின் பிரதம செயலாளரைக் குறிக்கின்றது.

13.5 “சேவை” என்பது, மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையைக் குறிக்கின்றது.

13.6 “ஆணைக்குழுச் சபை” என்பது, மேல் மாகாண அரசு சேவை ஆணைக்குழுச் சபையைக் குறிக்கின்றது.

13.7 “திருப்திகரமான சேவைக்காலம்” என்பது, அரசு உத்தியோகத்துர் ஒருவரினால் வினைத்திறனுடனும் ஊக்கத்துடனும் கடமையினை நிறைவேற்றுவதன் மூலமும் சித்தியடைய வேண்டிய வினைத்திறன்காண் தடைகளில் சித்தியடைவதன் மூலமும் நிரந்தரமாக்கப்படுவதற்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதன் மூலமும் மேற்படி காலப்பகுதியில் ஈட்டிக் கொள்ள வேண்டிய சம்பள ஏற்றங்கள் அனைத்தையும் பெற்றுள்ளதும் மற்றும் அவர் தண்டனை பெறக் கூடிய குற்றம் ஒன்றை இழைக்காததுமான காலப் பகுதியைக் குறிக்கும்.

13.8 “உயிர்ப்பான சேவைக்காலம்” என்பது, சொந்தப் பகுவிக்குரிய சம்பளத்தைப் பெற்று உண்மையாகவே கடமையில் ஈடுபட்ட காலப்பகுதியாகும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பிரசவ விடுமுறை தவிர்ந்த ஏனைய அனைத்து சம்பளமற்ற விடுமுறை காலப்பகுதிகளும் உயிர்ப்பான சேவைக் காலத்திற்காக கருத்திற் கொள்ளப்படமாட்டாது.

13.9 “வர்த்தமானி” என்பது, இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியசினால் வெளியிடப்படும் வர்த்தமானப் பத்திரிகையைக் குறிக்கும்.

14. தரப்படுத்தல் முறையில் உள்ளீர்ப்புச் செய்தல் :

சேவையில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் புதிய தரப்படுத்தல் முறைக்காக உள்ளீர்ப்புச் செய்யும் வழிமுறை இணைப்பு II இன் மூலம் காட்டப்பட்டுள்ளது.

15. இடைக்கால ஏற்பாடுகள் :

1. தரம் III இற்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சை :

(i) இச் சேவைப் பிரமாணக் குறிப்பு நடைமுறைக்கு வரமுன்னர் நடைமுறையிலிருந்த சேவைப் பிரமாணக் குறிப்பில் தரம் III இலுள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் காண் தடைப் பரீட்சையினைப் பூர்த்தி செய்யாத

எனினும் மேற்படி பரிட்சையில் ஒன்று அல்லது சிலவற்றில் சித்தியடைந்த அல்லது விதிவிலக்களிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அதாவது தூம் III இலுள்ள உத்தியோகத்தர்களுக்காக இச்சேவைப் பிரமாணக் குறிப்பினால் குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்கு உட்பட்ட அடிப்படையில் விணைத்திறன் காண் தடைப்பரிட்சையின் பாடங்களிலிருந்து (1) அலுவலக முறைமையை, (2) நிதிமுறைமை மற்றும் (3) கணினிப் பரிட்சை ஆகியன விலக்கனிக்கப்படுவது வேண்டும்.

2. தரம் II இற்குரிய வினைத்திறன் காண் தடைப் பர்ட்சை :

- i) இச் சேவைப் பிரமாணக் குறிப்பு நடைமுறைக்கு வரமுன்னர் நடைமுறையிலிருந்த சேவைப் பிரமாணக் குறிப்பில் வசூப்பு II இலுள்ள உத்தியோகத்தர்களுக்கான விணைத்திறன்காண் தடைப் பர்ட்சையினைப் பூர்த்தி செய்யாத எனினும் மேற்படி பர்ட்சையில் ஒன் ரூ அல்லது இரண்டு பாடங்களில் சித்தியடைந்த அல்லது விதிவிலக்களிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அதாவது தரம் II இலுள்ள உத்தியோகத்தர்களுக்காக இச் சேவைப் பிரமாணக் குறிப்பினால் குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்கு உட்பட்ட அடிப்படையில் விணைத்திறன் காண் தடைப்பர்ட்சையின் பாடங்களிலிருந்து (1) அலுவலக முறைமைகளும் பணிச் செயல் ஒழுங்குச்சளும், (2) அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள கணக்கீட்டு முறைமைகள் ஆகியன விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

ii) இச் சேவைப் பிரமாணக் குறிப்பு வரமுன்னர் தரம் II இற்கு தரமுயர்த்தப்பட்ட அலுவலர்கள் தரம் II இற்கு தரமுயர்த்தப்பட்டு ஆறு (6) வருடங்கள் பூர்த்தியாவதற்குள் தரம் II இற்குரிய விணைத்திறன் தடை தாண்டல் பர்ட்சையில் சித்தியடைவது வேண்டும்.

3. தரம் I இற்குரிய வினைத்திறன் காண் தடைப் பாட்சை :

- (i) இச் சேவைப் பிரமாணக் குறிப்பு நடைமுறைக்கு வரமுன்னர் தரம் I இற்கு தரமுயர்த்துப்பட்டதன் பின்னர் 05 வருட உயிர்ப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளதன் மூலம் 05 சம்பள ஏற்றங்களை ஈட்டிக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு இச் சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் தரம் I இற்குரிய வினைத்திறன் கான் தடைப்பார்ட்சையில் சித்தியடைவதற்கான தேவைப்பாட்டில் இருந்து விலக்கனிக்கப்படும்.

(ii) இச் சேவைப் பிரமாணக் குறிப்பு நடைமுறைக்கு வரமுன்னர் தரம் I இற்கு தரமுயர்த்துப்பட்டிருந்த போதிலும் தரம் I இற்கான நியமனம்பெற்ற பின்னர் 05 வருட உயிர்ப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளதன் மூலம் 05 சம்பள ஏற்றங்களை ஈட்டிக் கொண்டிராத அலுவலர்களுக்கான இச் சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் தரம் I இற்கான வினைத்திறன் கான் தடைப்பார்ட்சையில் சித்தியடைவதற்காக இச் சேவைப் பிரமாணக் குறிப்பு பிரசடனப்படுத்தப்படும் திகதி முதல் 5 வருட சலுகைக் காலம் வழங்கப்படும்.

16. இப் பிரமாணக் குறிப்பில் ஏற்பாடுகள் செய்யப்படாத யாதேனும் ஒரு விடயம் காணப்படுமாயின் அது தொடர்பில் மேல் மாகாண அரசு சேவைகள் அணைக்குமினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

16. இப் பிரமாணக்குறிப்பில் ஏற்பாடுகள் செய்யப்படாத யாதேனும் ஒரு விடயம் காணப்படுமாயின் அது தொடர்பில் மேல் மாகாண அரசு சேவைகள் ஆணைக்குழுவினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

ക്ലൗഡ് 01 :

தொடர் இல.	தாபனம்	பதவி	அங்கீரிக்கப் பட்ட எண்ணக்கை
1.	மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகம்	நிருவாக உத்தியோகத்தர்	04
2.	மேல் மாகாண ஆளுநரின் செயலகம்	நிருவாக உத்தியோகத்தர்	01
3.	மேல் மாகாண மாகாண அரச சேவை ஆணைக்குழுச் சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
4.	மேல் மாகாண மாகண சபைச் செயலகம்	நிருவாக உத்தியோகத்தர்	01
5.	மேல் மாகாண இறைவரித் திணைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
6.	மேல் மாகாண வியாபார பெயர் பதிவாளர் திணைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
7.	மேல் மாகாண கல்வி, உள்ளுராட்சி, காணி, மனிதவலு அத்துடன் தொழிற்துறை மற்றும் தகவல் அமைச்சர்	நிருவாக உத்தியோகத்தர்	01

தொடர் இல.	தாபனம்	பதவி	அங்கீகரிக்கப் பட்ட ஏண்ணக்கை
8.	மேல் மாகாண உள்ளுராட்சித் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
9.	மேல் மாகாண கல்வித் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
10.	வலயக் கல்வி அலுவலகம், நீர்கொழும்பு	நிருவாக உத்தியோகத்தர்	01
11.	வலயக் கல்வி அலுவலகம், மினுவாங்கொடை	நிருவாக உத்தியோகத்தர்	01
12.	வலயக் கல்வி அலுவலகம், கம்பஹா	நிருவாக உத்தியோகத்தர்	01
13.	வலயக் கல்வி அலுவலகம், களனி	நிருவாக உத்தியோகத்தர்	01
14.	வலயக் கல்வி அலுவலகம், கொழும்பு	நிருவாக உத்தியோகத்தர்	01
15.	வலயக் கல்வி அலுவலகம், டீ ஜயவர்தனபுர	நிருவாக உத்தியோகத்தர்	01
16.	வலயக் கல்வி அலுவலகம், பிலியந்தலை	நிருவாக உத்தியோகத்தர்	01
17.	வலயக் கல்வி அலுவலகம், ஹோமாகம	நிருவாக உத்தியோகத்தர்	01
18.	வலயக் கல்வி அலுவலகம், கஞக்துறை	நிருவாக உத்தியோகத்தர்	01
19.	வலயக் கல்வி அலுவலகம், தெராரணை	நிருவாக உத்தியோகத்தர்	01
20.	வலயக் கல்வி அலுவலகம், மத்துகம	நிருவாக உத்தியோகத்தர்	01
21.	மேல் மாகாண காணி ஆணையாளர் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
22.	மேல் மாகாண விவசாய, கமத்தொழில் அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசன, கைத்தொழில், சுற்றுரை நடவடிக்கை மற்றும் கலை அத்துடன் கலாசார நடவடிக்கை அமைச்சு	நிருவாக உத்தியோகத்தர்	01
23.	மேல் மாகாண நீர்ப்பாசன தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
24.	மேல் மாகாண விவசாயத் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
25.	மேல் மாகாண கைத்தொழில் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
26.	மேல் மாகாண சுகாதார, உள்ளாட்டு வைத்திய, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவை அத்துடன் சபை நடவடிக்கை அமைச்சு	நிருவாக உத்தியோகத்தர்	01
27.	மேல் மாகாண சுகாதாரத் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	14
28.	மேல் மாகாண ஆயுர்வேதத் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
29.	மேல் மாகாண நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைத் தினைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01

தொடர் இல.	தாபனம்	பதவி	உங்களிக்கப்படும் பகுதி
30.	மேல் மாகாண போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகாரம், மகளிர் விவகாரம், உணவு வழங்கல் மற்றும் பசிர்ந்தளிப்பு, கூட்டுறவு நடவடிக்கை, வீட்டு பொருளாதார மேம்பாடு, கடற்றொழில், கிராம அபிவிருத்தி, உல்லாசத்துறை, முதலீட்டு மேம்பாடு, இணைப்பு மற்றும் விலங்குற்பத்தி சுகாதார அமைச்சு	நிருவாக உத்தியோகத்தர்	01
31.	மேல் மாகாண கூட்டுறவுத் திணைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
32.	மேல் மாகாண கூட்டுறவு ஆணைக்குழுச் சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
33.	மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
34.	மேல் மாகாண விலங்குற்பத்தி சுகாதார திணைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
35.	மேல் மாகாண மின்சுக்கி, எரிசுக்கி, மாகாண வீதி, வீட்டுமைப்பு நிர்மாணம், நீர்வழங்கல் வடிகாலமைப்பு, சமூக நலன்புரி மற்றும் நகர அத்துடன் தோட்ட உட்கட்டுமைப்பு வசதிகள் அமைச்சு	நிருவாக உத்தியோகத்தர்	01
36.	மேல் மாகாண சமூக சேவை திணைக்களம்	நிருவாக உத்தியோகத்தர்	01
37.	கொழும்பு மா நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	40
38.	கொழும்பு மா மாநகர சபை (மத்திய பெறுகை திணைக்களம்)	நிருவாக உத்தியோகத்தர்	01
39.	தெஹிவளை - கல்கிசை மா நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	05
40.	மொற்றுவை மாநகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	04
41.	ஸ்ரீ ஜியவர்தனபுர கோட்டே மாநகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	03
42.	கம்பஹ்ரா மா நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
43.	நீர்கொழும்பு மா நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	02
44.	கடுவெல மாநகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	04
45.	பொரலஸ்கமுவ நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
46.	கஸ்பாவ நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
47.	கொலன்னாவ நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
48.	மஹரகம நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
49.	சீத்தாவக்கபுர நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
50.	ஜா-எல நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
51.	கட்டுநாயக்க - சீதுவ நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01

14A

IV (அ) வேநி கொவை - திடு லங்கா பிரத்தான்திக் ஜமாபலாடி தனர்தயே ஆகி விணை கேஸு அனுமதி - 2015.01.19

பகுதி IV (அ) - இலங்கைச் சன்னாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2015.01.19

தொடர் இல.	தாபனம்	பதவி	அங்கீகரிக்கப் பட்ட ஏண்ணக்கை
52.	மினுவன்கொடு நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
53.	பேவியகொடு நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
54.	வத்தனை - மாபொல நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
55.	பேருவனை நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
56.	வெராரணை நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
57.	களுத்துறை நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
58.	பாண்றத்துறை நகர சபை	நிருவாக உத்தியோகத்தர்	01
59.	வெராமாகம் பிரதேச சபை	செயலாளர்	01
60.	கொட்டிகாவத்து - மூல்லேரியாவ பிரதேச சபை	செயலாளர்	01
61.	சீத்தாவக்க பிரதேச சபை	செயலாளர்	01
62.	அத்தனகல்லை பிரதேச சபை	செயலாளர்	01
63.	பியகம் பிரதேச சபை	செயலாளர்	01
64.	திவலுபிட்டிய பிரதேச சபை	செயலாளர்	01
65.	தொம்பே பிரதேச சபை	செயலாளர்	01
66.	கம்பவூரா பிரதேச சபை	செயலாளர்	01
67.	ஜா-எல பிரதேச சபை	செயலாளர்	01
68.	கட்டான பிரதேச சபை	செயலாளர்	01
69.	களனி பிரதேச சபை	செயலாளர்	01
70.	மஹர பிரதேச சபை	செயலாளர்	01
71.	மினுவன்கொடு பிரதேச சபை	செயலாளர்	01
72.	மீரிகம் பிரதேச சபை	செயலாளர்	01
73.	வத்தனை பிரதேச சபை	செயலாளர்	01
74.	அகலவத்த பிரதேச சபை	செயலாளர்	01
75.	பண்டாரகம் பிரதேச சபை	செயலாளர்	01
76.	பேருவனை பிரதேச சபை	செயலாளர்	01

தொடர் இல.	தாபனம்	பகுவி	உங்களிக்கப்படும் பகுதி எண்ணக்கை
77.	புலத்சிங்கள் பிரதேச சபை	செயலாளர்	01
78.	தொடங்கொட பிரதேச சபை	செயலாளர்	01
79.	ஹாராணை பிரதேச சபை	செயலாளர்	01
80.	கஞ்சத்துறை பிரதேச சபை	செயலாளர்	01
81.	மதுராவல பிரதேச சபை	செயலாளர்	01
82.	மத்துகம பிரதேச சபை	செயலாளர்	01
83.	பாலிந்தநுவர பிரதேச சபை	செயலாளர்	01
84.	பாண்துறை பிரதேச சபை	செயலாளர்	01
85.	வல்லாவிட்ட பிரதேச சபை	செயலாளர்	01

இணைப்பு 02:

- பரிட்சையின் பெயர் :** மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரிட்சை :
- பரிட்சை பற்றிய விபரம் :**

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
(1) மொழியாற்றல்	2 1/2 மணித்தியாலங்கள்	100	40
(2) உளச்சார்பு	01 மணித்தியாலம்	100	40

இவ்வொரு வினாப்பத்திரம் தொடர்பிலும் தெளிவற்ற கையெழுத்துக்களுக்கும் சொற்களில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கும் புள்ளிகள் குறைக்கப்படும். பரிட்சையின் மொத்தப் புள்ளிகளில் ஆகக் குறைந்தது ஐம்பது (50%) வீதத்தையேனும் பெறுதல் வேண்டும். போட்டிப் பரிட்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் ஒழுங்கு முறையை கண்டிப்பாகப் பின்பற்றி நியமனங்கள் வழங்கப்படும்.

- நடாத்தும் அதிகாரி :** பரிட்சைகள் ஆணையாளர் நாயகம்

- பரிட்சை நடாத்தப்படும் கால எல்லை :**

- பரிட்சைக்கான பாடத்திட்டம் :**

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) மொழியாற்றல்	இல் வினாப்பத்திரம், விண்ணப்பதாரரின் கருத்துக்களை வெளிவிடுதல், கிரகித்தல், எழுத்துக்களின் பிரயோகம், மொழியும் கட்டுரையும் கொடுக்கப்பட்ட கடிதம் ஒன்றிற்கான பரும்படியைத் தயாரித்தல், கொடுக்கப்பட்ட தரவுகளுக்கு ஏற்ப வரைபுகளையும்

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
	அட்டவணைகளையும் தயாரித்தல், கொடுக்கப்பட்ட பந்தியைச் சுருக்கி எழுதுதல், கொடுக்கப்பட்ட பல வாக்கியங்களின் கருத்துக்களை தனிவாக்கியத்தில் எழுத்துதல், எனிய இலக்கணப் பயன்பாடு என்பன தொடர்பான அறிவினைப் பரிசீப்பதற்கான விடயம் சார்ந்த வினாக்களைக் கொண்டிருக்கும்.
(2) உள்சார்பு	இவ் வினாப்பத்திரம் விண்ணப்பதாரரின் கணக்குத் திறன், தர்க்காரீதியில் சிந்திக்கும் ஆற்றல், பொதுவான நுண்ணறிவு என்பவற்றை அளவிடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட விடயம் சார்ந்த வினாக்களைக் கொண்டிருக்கும்.

(விண்ணப்பதாரரின் பணிக் கடமைகளுக்கான தகைமைகளையும் ஆற்றலையும் பரிசீக்க இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்படும்.)

இணைப்பு 03 :

- பரிசையின் பெயர் :** மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிசை.
- பரிசை பற்றிய விபரம் :**

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
(1) மொழியாற்றல் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான தகுதிகாண் பரிசை	2 1/2 மணித்தியாலங்கள்	100	40
(2) உள்சார்பு	01 மணித்தியாலம்	100	40

ஒவ்வொரு வினாப்பத்திரம் தொடர்பிலும் தெளிவற்ற கையெழுத்துக்களுக்கும் சொற்களில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கும் புள்ளிகள் குறைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத்தின் பேரில் ஒரு மொழி மூலத்தில் மாத்திரம் இப்பரிசைக்குத் தோற்ற முடியும். பரிசையின் மொத்தப் புள்ளிகளில் ஆகக் குறைந்தது ஐம்பது (50%) வீதத்தையேனும் பெறுதல் வேண்டும். திறமை ஒழுங்கிற்கும் நிலவும் வெற்றிடங்களின் தொகைக்கும் ஏற்ப நியமனங்கள் வழங்கப்படும்.

- நடாத்தும் அதிகாரி :** பரிசைகள் ஆணையாளர் நாயகம்

- பரிசை நடாத்தப்படும் கால எல்லை :**

- பரிசைக்கான பாடத்திட்டம் :**

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) மொழியாற்றல் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான தகுதிகாண் பரிசை	இவ் வினாப்பத்திரம், விண்ணப்பதாரரின் கருத்துக்களை வெளிவிடுதல், கிரகித்தல், எழுதுதுக்களின் பிரயோகம், மொழியும், கட்டுரையும் கொடுக்கப்பட்ட கடிதம் ஒன்றிற்கான பரும்படி யைத் தயாரித்தல், கொடுக்கப்பட்ட தரவுகளுக்கு ஏற்ப வரைபுகளையும் அட்டவணைகளையும் தயாரித்தல், கொடுக்கப்பட்ட பந்தியைச் சுருக்கி எழுதுதல், கொடுக்கப்பட்ட பல வாக்கியங்களின் கருத்துக்களை தனிவாக்கியத்தில் எழுத்துதல், எனிய இலக்கணப் பயன்பாடு என்பன தொடர்பான அறிவினைப் பரிசீப்பதற்கான விடயம் சார்ந்த வினாக்களையும் அலுவலகமொன்றில் அடிப்படை ஆவணங்கள் தொடர்பில் செயற்படும் முறை பற்றிய அடிப்படை சட்டத்திட்டங்கள் மற்றும் முகாமைத்துவ உதவி அலுவலர் செயற்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய ஒரு கடிதம் தொடர்பில் செயற்பட வேண்டிய முறை போன்ற முகாமைத்துவ உதவி அலுவலர்களின் கடமைகள் தொடர்பில் விண்ணப்பதாரர்களிடம் காணப்படும் அறிவைப் பரிசீப்பதற்கான வினாக்களையும் அலுவலகங்களில் பயன்படுத்தப்

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
	படும் தொலைபேசி அழைப்பு, தினக் குறிப்பு, வாச்சர்கள், அசைவுப் படிவேலு, தின முத்திரை, முத்திரை, பதவி முத்திரை, தபால் பொதி போன்ற உபகரணங்கள் தொடர்பிலும் விண்ணப்பதாரர்கள் கொண்டுள்ள அறிவைப் பரிசீக்கும் வினாக்களையும் கொண்டிருக்கும்.
(2) உளச்சார்பு	இவ் வினாப்பத்திரம் விண்ணப்பதாரரின் கணக்குத் திறன், தர்க்காரீதியில் சிந்திக்கும் ஆற்றல், பொதுவான நுண்ணிறிய என்பவற்றை அளவிடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட விடயம் சார்ந்த வினாக்களைக் கொண்டிருக்கும்.

(விண்ணப்பதாரரின் பணிக் கடமைகளுக்கான தகைமைகளையும் ஆற்றலையும் பரிசீக்க இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்படும்.)

இணைப்பு 04 :

- பரிசையின் பெயர் :** மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் III ஆம் தரத்திலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரிசை
- பரிசை பற்றிய விபரம்:** (நியமனத் தித்தியிலிருந்து மூன்று வருட காலத்தினால் சித்தியடைதல் வேண்டும்).

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
(1) அலுவலக முறைமை	2 மணித்தியாலங்கள்	100	40
(2) கணக்கீட்டு முறைமை	2 மணித்தியாலங்கள்	100	40
(3) கணினிப் பரிசை	1 1/2 மணித்தியாலங்கள்	100	40

அலுவலர் தான் குறித்த சேவையில் இணைவதற்காகப் பரிசைக்குத் தோற்றிய மொழி மூலத்தின் அல்லது அரசு கரும் மொழியொன்றில் மூன்று வினாப்பத்திரங்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.

அலுவலர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறாக அல்லது வித்தியாசமான தடவைகளில் தோற்ற முடியும். எவ்வாறாயினும் சித்தியடைவதற்கு அலுவலர்கள், ஒவ்வொரு பாடத்திற்குமான மொத்தப் புள்ளிகளில் ஆகச் சூறந்தது நாற்பது(40%) வீதத்தினைப் பெறுதல் வேண்டும்.

குறிப்பு:- தேசிய தொழில்பயிலுநர், தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற கணினி இயக்கப் பிரயோக அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள அலுவலர்களும் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்ட கணினி தொடர்பான இளமானிப் பட்டம் பெற்றுள்ள அலுவலர்களும் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவின் அனுமதிபெற்ற தொழிற் பயிற்சி நிறுவனம் ஒன்றின் NVQ மட்டம் 4 அல்லது அதனைவிட உயர்மட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ள அலுவலர்களும் மேற்குறித்த கணினிப் பரிசையிலிருந்து விடுவிக்கப்படுவர்.

- நடாத்தும் அதிகாரி :** பரிசைகள் ஆணையாளர் நாயகம்
- பரிசை நடாத்தப்படும் கால எல்லை :** ஒவ்வொரு வருடமும் இரு தடவைகள் நடாத்தப்படும்.
- பரிசைக்கான பாடத்திட்டம் :**

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) அலுவலக முறைமை	அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள அலுவலக முறைகள் பற்றிய அடிப்படை அறிவு, அவும் அறிவை நடைமுறையில் பயன்படுத்தும் ஆற்றல், உத்தியோகபூர்வ ஆவணங்கள் உரிய முறையில் விளங்கி தெளிவானதும் சுருக்கமானதுமான குறிப்புக்கள் ஊடாக தமது கருத்துக்களை/அவதானிப்புக்களை உறுதியான முறையில் சமர்ப்பிக்கும் ஆற்றல், கட்டளைக்கு ஏற்ப வரும்படியான கடிதங்களை எழுதும் ஆற்றல் என்பன பரிசீக்கப்படும்.
(2) கணக்கீட்டு முறைமை	அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கணக்கீட்டு முறைகள், காசக் கட்டுப்பாட்டுக் கணக்குப் புத்தகங்கள் என்பன தொடர்பான அறிவு பரிசீக்கப்படும்.

வினாப்பத்திரக்கிள் பெயர்	பாடத்திட்டம்
(3) கணினிப் பார்ட்சை	<p>(i) தகவல் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை எண்ணக் கருக்கள் ;</p> <p>(ii) விண்டோஸ் தொழிற்பாட்டு முறை;</p> <p>(iii) கோவை முகாமை:</p> <p>(iv) சொல் உள்ளீடு:</p> <p>அடிப்படைத் தேர்ச்சிகள், திரை பற்றிய பரிசையம், வசனங்களில் திருத்தங்கள் செய்தல், வசன அமைவிடம், எழுத்துரு மற்றும் பண்புகள் (Tab setting), பந்தியமைப்பு, வரிகளுக்கிடையிலான இடைவெளிகளை மாற்றுதல், பாய்புள்ளி அமைப்பு, வாசகங்களைத் தேடுதல், மாற்றீடு செய்தலும், எழுத்துப் பிழை மற்றும் இலக்கணம், ஒத்தசுருத்துச்சொற்கள், நிரல்களைப் பயன்படுத்தல், பக்க அமைப்பு, ஆவணங்களை அச்சிடுதல், அட்டவணைகளை உருவாக்குதல், வாசகங்களை கைப்படுத்தல், கோவை முகாமை, அஞ்சல்களை பல முகவரிக்கு அனுப்புதல், மக்ரோ பயன்பாடு;</p> <p>(v) விரிதான்:</p> <p>அடிப்படைத் திறமைகள்</p> <p>வடிவமைத்தல் (Formating)</p> <p>திருத்துதல்</p> <p>நிரல்களும் வீச்சும், செருகுதலும் நீக்குதலும்</p> <p>தரவுகளை வகைப்படுத்தல்</p> <p>வரைவுகளை உருவாக்குதல்</p> <p>அச்சிடுதல்</p> <p>@ தொழிற்பாடு (@ Function)</p> <p>மக்ரோகளின் பயன்பாடு</p> <p>கோவை முகாமை</p> <p>(vi) இணையம் :</p> <p>இணையம் பற்றிய அறிமுகம்</p> <p>அடிப்படைத் தேர்ச்சிகள், மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொள்ளல்,</p> <p>மின்னஞ்சல்களை அனுப்புதல், அவற்றுக்குப் பதிவளித்தல், இணைப்புக்களைப் பயன் படுத்துதல், முகவரிகளை இனங்காண்பதற்கு சுருக்கப்பெயர்களைப் பயன்படுத்துதல்.</p>

விண்ணப்பதாரர்கள், பாடத்திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கு ஆணைக்குமுனின் செயலாளரினால் காலத்துக்குக் காலம் வெளியிடப்படும் உள்ளக சுற்றநிக்கைக்கு உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இணைப்பு 05:

- பார்ட்சையின் பெயர் :** மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்திலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பார்ட்சை
- பார்ட்சை பற்றிய விபரம் :** (II ஆம் தரத்தில் தரமுயர்வு பெற்று முன்று வருட காலத்திலுள்ள சித்தியடைதல் வேண்டும்).

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
(1) அலுவலக முறைமைகளும் பணிச் செயலாழுங்களும்	2 மணித்தியாலங்கள்	100	40
(2) அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள கணக்கீட்டு முறைமைகள்	2 மணித்தியாலங்கள்	100	40

அலுவலர் தான் குறித்த சேவையில் இணைவதற்காகப் பரீட்சைக்குத் தோற்றிய மொழி மூலத்தின் அல்லது அரசு கரும் மொழியொன்றில் மூன்று வினாப்பத்திரங்களுக்கும் விடையளித்தல் வேண்டும். போட்டிப் பரீட்சையின்றி சேவையில் இணைந்தவர்கள் தாம் கல்வி கற்ற மொழி மூலத்தில் அல்லது கரும் மொழியொன்றில் மூன்று வினாப்பத்திரங்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

அலுவலர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறாக அல்லது வித்தியாசமான தடவைகளில் தோற்ற முடியும். எவ்வாறாயினும் சித்தியடைவதற்கு அலுவலர்கள், ஒவ்வொரு பாடத்திற்குமான மொத்தப் புள்ளிகளில் ஆகக் குறைந்தது நாற்பது(40%) வீதத்தினைப் பெறுதல் வேண்டும்.

3. நடாத்தும் அதிகாரி : பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.
4. பரீட்சை நடாத்தப்படும் கால எல்லை : ஒவ்வொரு வருடமும் இரு தடவைகள் நடாத்தப்படும்.
5. பரீட்சைக்கான பாடத்திட்டம் :

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) அலுவலக முறைமைகளும் பணிச் செயலொழுங்குகளும்	அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள அலுவலக முறைகள் தொடர்பான அறிவு, அவ்அறிவை நடைமுறையில் பயன்படுத்தும் ஆற்றல் என்பன பரீட்சீக்கப்படும்.
(2) அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள கணக்கீட்டு முறைமைகள், கணக்கீட்டுக் கட்டுப் பாட்டு ஏடுகள், அவை தொடர்பில் திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ள நிதி அறிவுறுத்தல் கள், கட்டளைகள் தொடர்பான அறிவு, அவ்அறிவை நடைமுறையில் பிரயோகிக்கும் ஆற்றல் என்பன பரீட்சீக்கப்படும்.	அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள கணக்கீட்டு முறைமைகள், கணக்கீட்டுக் கட்டுப் பாட்டு ஏடுகள், அவை தொடர்பில் திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ள நிதி அறிவுறுத்தல் கள், கட்டளைகள் தொடர்பான அறிவு, அவ்அறிவை நடைமுறையில் பிரயோகிக்கும் ஆற்றல் என்பன பரீட்சீக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள், பாடத்திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கு ஆணைக்குமுனின் செயலாளரினால் காலத்துக்குக் காலம் வெளியிடப்படும் உள்ளக சுற்றுறிக்கைகளுக்கு உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இணைப்பு 06 :

01. பரீட்சையின் பெயர் : மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் I ஆம் தரத்திலுள்ள அலுவலர்களுக்கான விணைத்திறன் தடைதாண்டல் பரீட்சை.
02. பரீட்சை பற்றிய விபரம் : (I ஆம் தரத்திற்கு தரமுயர்வு பெற்று ஐந்து வருட காலத்தினால் சித்தியடைத்தல் வேண்டும்).

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்	சித்தியடைவதற்கான புள்ளிகள்
(1) தாபனப் பணிகளும் செயலொழுங்கு விதிகளும்	1 1/2 மணித்தியாலம்	100	40
(2) அரச நிதி முகாமை	1 1/2 மணித்தியாலம்	100	40
(3) சமகாலப்போக்குகள்	1 மணித்தியாலம்	100	40

எழுத்துப் பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் நடாத்தப்படும். அலுவலர் தான் குறித்த சேவையில் இணைவதற்காகப் பரீட்சைக்குத் தோற்றிய மொழி மூலத்தில் அல்லது அரசு கரும் மொழியொன்றில் மூன்று வினாப்பத்திரங்களுக்கு விடையளித்தல் வேண்டும். போட்டிப் பரீட்சையின்றி சேவையில் இணைந்தவர்கள் தாம் கல்வி கற்ற மொழி மூலத்தில் அல்லது அரசு கரும் மொழியொன்றில் மூன்று வினாப்பத்திரங்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

அலுவலர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறாக அல்லது வித்தியாசமான தடவைகளில் தோற்ற முடியும். எவ்வாறாயினும், சித்தியடைவதற்கு அலுவலர்கள், ஒவ்வொரு பாடத்திற்குமான மொத்த புள்ளிகளில் ஆகக் குறைந்தது நாற்பது வீதத்தினைப் (40%) பெறுதல் வேண்டும்.

3. நடாத்தும் அதிகாரி : பர்ட்சைகள் ஆணையாளர் நாயகம்;
4. பர்ட்சை நடாத்தப்படும் கால எல்லை : ஒவ்வொரு வருடமும் இரு தடவைகள் நடாத்தப்படும்;
5. பர்ட்சைக்கான பாடத்திட்டம் :

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) தாபனப் பணிகளும் செயலொழுங்கு விதிகளும்	அலுவலக முறைமைகளின் அடிப்படைகள், அவற்றின் முக்கியத்துவம், எழுத்து மூலமான தொடர்பாடல், ஆவணங்களைக் கோவைப்படுத்தல், மாதிரிப் படிவங்களைத் தயாரித்தல் போன்ற துறைகளை உள்ளடக்கிய வகையில் அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள அலுவலக முறைகள் பற்றிய அறிவு, அலுவலகச் செயற்பாடுகளின் போது பெற்றுக் கொண்ட அனுபவத் தேர்ச்சி என்பவற்றைப் பர்ட்சைப்பதற்கான பகுதி, அரசு சேவை ஆணைக்குமுனின் செயலொழுங்கு விதிகளின் I ஆம் தொகுதி, தாபன விதிக் கோவையின் I ஆம் II ஆம் தொகுதி என்பவற்றில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பான அறிவு என்பவற்றைப் பர்ட்சைக்கும் பகுதி என்பவற்றை இவ்வினாப்பத்திரம் உள்ளடக்கியிருக்கும்.
(2) அரசு நிதி முகாமை	அரசாங்கத் திணைக்களங்களிலும் அலுவலகங்களிலும் பயன்பாட்டிலுள்ள நிதிக் கட்டுப்பாடு, நிதிப் பொறுப்புக்கள், வருமானங்களும் கொடுப்பனவுகளும், வரவு செலவு மதிப்பீடு, வழங்கல் மற்றும் சேவைகள் ஆகிய விடயங்கள் (தொகை மதிப்பீடு, களஞ்சியப்படுத்தல், நிதி ஒழுங்கு விதிகள், கணக்காய்வு பற்றிய அடிப்படை அறிவு, வங்கி தொடர்பான அடிப்படை பர்ட்சைம்), தொடர்பான அறிவும் விளக்கமும் இவ்வினாப்பத்திரம் உள்ளடக்கியிருக்கும்.
(3) சமகாலப் போக்குகள்	இவ்வினாப்பத்திரம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சமகால நிகழ்வுகள் தொடர்பான அறிவைப் பர்ட்சைக்கும் பகுதியினையும், அலுவலக முகாமை தொடர்பான புதிய போக்கு மற்றும் நல்லாட்சி தொடர்பிலான அறிவினை பர்ட்சைத்தலுக்கான பகுதியினையும் இவ்வினாப்பத்திரம் உள்ளடக்கியிருக்கும்.

விண்ணப்பதாரர்கள், பாடத்திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கு ஆணைக்குமுனின் செயலாளரினால் காலத்துக்குக் காலம் வெளியிடப்படும் உள்ள சுற்றிறக்கைகளுக்கு உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இணைப்பு 07 :

மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் III ஆம் தரத்திலுள்ள அலுவலர்களை II ஆம் தரத்திற்கு சாதாரண செயலாற்றுக்கையின் அடிப்படையில் தரமுயர்த்துவதற்கான மாதிரி விண்ணப்பப்படிவம்

1. முதலெழுத்துக்களுடன் பெயர் : திரு./திருமதி/செல்வி :-----.
2. முதலெழுத்துக்கள் குறிக்கும் பெயர்கள் :-----.
3. பிறந்த திகதி :-----.
4. தேசிய அடையாள அட்டை இல. :-----.
5. சேவையில் சேர்ந்த திகதி :-----.
6. III ஆம் தரம் நியமனக் கடிதத்திலுள்ள இலக்கம் :-----.
7. நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட திகதி :-----.
8. வினைத்திறன் தடைதாண்டலில் சித்தியடைந்த திகதி மற்றும் சுட்டெண் :-----.

9. சேவையில் பத்து வருடம் பூர்த்தியடையும் திகதி :-----.
10. தற்போது பணிபுரியும் அலுவலகம் :-----.

..... ஆந் திகதி முதல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் வகுப்பிற்கு தரமுயர்வு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

..... விண்ணப்பதாரரின் கையொப்பம்.

திகதி :-----.

செயலாளர், மேல் மாகாண அரசு சேவை ஆணைக்குழு

திரு./திருமதி/செல்வி இவ் அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்பதையும்,

- ஆந் திகதி 10 வருட உயிர்ப்பான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார் என்பதையும்,
- 10 சம்பள ஏற்றங்களைப் பெற்றுள்ளார் என்பதையும்,
- ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டு நடைமுறைக்கு இணங்க தரமுயர்வு பெறுவதற்கு முன்னரான 10 வருட காலத்தில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதனை விட உயர்ந்த செயலாற்றுகையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும்,
- அப் பத்து வருட காலத்தில் அரைச் சம்பளம் மற்றும் சம்பளமற்ற விடுமுறைகளின் எண்ணிக்கை என்பதையும்/ அரைச் சம்பளம் மற்றும் சம்பளமற்ற விடுமுறைகள் பெறவில்லை என்பதையும்,
- அக் காலப்பகுதியில் (எச்சரிக்கை தவிர) எந்தவொரு தண்டனைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதையும்,
- அலுவலருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் இல்லை என்பதையும் எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உத்தேசம் எதுவும் இல்லை எனவும்,
- ஆந் திகதி நியமனம் நிரந்தரமாகப்பட்டுள்ளது என்பதையும்,
- III ஆம் தரத்திற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகிறேன்.

இவ் அலுவலர் 5 வருடங்கள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருப்பதனால் ஆந் திகதி முதல் II ஆம் தரத்திற்கு தரமுயர்த்துமாறு சிபாரிசு செய்கின்றேன்.

..... தினைக்களத் தலைவரின் கையொப்பம்.

பெயர் :-----.

பகுதி :-----.

(பகுதி முத்திரையை இடவும்).

திகதி :-----.

குறிப்பு:- மேலே உள்ள 1 முதல் 8 வரையுமான தகைமைகளைப் பூர்த்தி செய்தில்லாதவிடத்து அவற்றைக் குறிப்பிடுக.

இணைப்பு 08 :

மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்திலுள்ள அலுவலர்களை I ஆம் தரத்திற்கு சாதாரண செயலாற்றுகையின் அடிப்படையில் தரமுயர்த்துவதற்கான மாதிரி விண்ணப்பப்படிவம் பகுதி 1 - (அலுவலரினாலேயே பூரணப்படுத்தப்படல் வேண்டும்)

- (அ) முதலெழுத்துக்களுடன் பெயர் :-----.
- (ஆ) முதலெழுத்துக்கள் குறிக்கும் பெயர்கள் :-----.
- (இ) பெயர் மாற்றப்பட்டிருப்பின் அதற்கு முன்னர் பயன்படுத்திய பெயர் (பெயர் மாற்றப்பட்டிருப்பின் மாத்திரம்):----
- பிறந்த திகதி :-----.

3. தேசிய அடையாள அட்டை இல :-----.
4. சேவையில் சேர்ந்த முதல் நியமனத் திகதி :-----.
5. II ஆம் தரத்தின் நியமனக் கடிதத்திலுள்ள இலக்கம் :-----.
6. சேவையில் II ஆம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட திகதி :-----.
7. தற்போது பணிபுரியும் அலுவலகமும் அதன் முகவரியும் :-----.
8. வினைத்திறன் தடைதாண்டலில் சித்தியடைந்த திகதி :-----.

.....ஆகிய என்னால் மேலே தரப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் சரியானவை என்றும் உறுதிப்படுத்துகின்றேன். மேலும் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பிழையானவை எனக் கண்டறியப்படுமிடத்து இப்பிரமாணக் குறிப்பின் I ஆம் தரத்திற்கு தரமுயர்வு பெறுவதற்கான எனது உரிமையைக் கவனத்தில் ஏடுக்காமல் இருப்பதற்கும் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நான் உண்மையாகவே அறிவேன்.

.....விண்ணப்பதாரரின் கையொப்பம்.

திகதி :-----.

பகுதி II

அமைச்சின் செயலாளரின்/தினைக்களத் தலைவரின் சான்றுப்படுத்தல்

திரு./திருமதி/செல்வி

1. மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்தில் 10 வருடங்கள் பூர்த்தி அடையும் திகதி :-----.
2. அப் பத்து வருட காலத்தில் சம்பள ஏற்றங்கள் அனைத்தும் பெற்றுள்ளார்
3. ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாற்றுக்கை மதிப்பீட்டுச் செயலொழுங்குகளுக்கு இணங்க தரமுயர்வு திகதிக்கு முன்னரான 10 வருட காலத்தில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட செயலாற்றுக்கையினை வெளிப்படுத்தி யுள்ளார் என்பதையும்,
4. (i) வினைத்திறன் தடைதாண்டல் பரிசையைப் பூர்த்தி செய்த திகதி :-----.

கணக்கீடு

அலுவலக முறையை

பரிசை நடைபெற்ற திகதி

சட்டெண்

(ii) இரண்டாம் வினைத்திறன் தடை தாண்டல் பரிசையைப் பூர்த்தி செய்துள்ளார்/பூர்த்தி செய்யவில்லை. பூர்த்தி செய்துள்ளார் எனின் கடிதத்தின் குறிப்பு இலக்கம் மற்றும் திகதி :-----.

5. (i) சம்பளமற்ற விடுமுறை/அரைச் சம்பள விடுமுறை பெற்றுள்ளாராயின் அக்காலப் பகுதி/நாட்களின் எண்ணிக்கை (மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் II ஆம் தரத்திற்கு நியமிக்கப்பட்ட /தரமுயர்த்தப்பட்ட திகதி முதல்)

(ii) எந்த வகையிலாயினும் ஒரு தண்டனை/தண்டனைகள் (எச்சரிக்கை தவிர) விதிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் சுருக்கமாக விபரத்தைக் குறிப்பிடுக. (குறிப்பு இலக்கத்தையும் குறிப்பிடுக).

6. கூட்டுத்தாபனம் ஒன்றில் அல்லது வேறு நியதிச் சட்ட சபை ஒன்றில் பணிபுரிவதற்காக அலுவலர் விடுவிக்கப்பட்டிருப்பின் குறித்த காலப்பகுதி தொடர்பான விபரம்:

.....ஆங் திகதியில் சேவையில் II ஆம் தரத்தில் உயிர்ப்பான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றும், அத்திகதியில் 5 வருடங்கள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார் என்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அனைத்தும் தனிப்பட்ட கோவைக்கு இணங்க சரியானவை என்றும் சேவைப் பிரமாணக்

குறிப்பிற்கு இணங்க சேவையில் I ஆம் தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான அனைத்து தகைமைகளையும் அலுவலர் பூரணப்படுத்தியுள்ளார் என்றும் சிபாரிசு செய்கின்றேன்.

.....
 தினைக்களத் தலைவரின் கையொப்பம்.

பெயர் :-----.

பதவி :-----.

(பதவி முத்திரையை இடுவம்).

திகதி :-----.

இணைப்பு 09 :

மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் விசேஷ தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான ஒழுங்குவிதிகள் மற்றும் சிபாரிசப் படிவம்

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிசீலனை

1. பரிசீலனை பற்றிய விபரம் :

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்
(1) அலுவலக முகாமை	2 மணித்தியாலம்	100
(2) அலுவலக முறைகள்	2 மணித்தியாலம்	100
(3) தாபனச் செயற்பாடுகள் மற்றும் செயலொழுங்கு விதிகள்	2 மணித்தியாலம்	100
(4) அரசு நிதி முகாமை	2 மணித்தியாலம்	100
(5) போது வினாப் பத்திரம்	1 1/2 மணித்தியாலம்	100

2. நடாத்தும் அதிகாரி : பரிசீலனைகள் ஆணையாளர் நாயகம்:

3. பரிசீலனை நடாத்தப்படும் காலங்களை : நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு இணங்க தீர்மானிக்கப்படும்.

4. பரிசீலனைக்கான பாடத்திட்டம் :

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) அலுவலக முகாமை	ஓழுங்கு கட்டமைப்பு, ஓழுங்கமைப்பு தொடர்பான அடிப்படைகள், பணிப் பகுப்பாய்வு, பணி மதிப்பீடு, தலைமைத்துவம், மேற்பார்வை, தீர்மானம் ஏடுக்கும் ஆற்றல், தொடர்பாடல், மக்கள் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் முரண்பாட்டுக் தீர்வு
(2) அலுவலக முறைமைகள்	அலுவலக முறைமைகள் அடிப்படைகள், அலுவலக நடைமுறைகள், ஆவணங்கள் மற்றும் கோவைப்படுத்தல், மாதிரி பாடவங்களைத் திட்டமிடல், கடிதங்களை பரிமாறுதல், அலுவலக உபகரணங்களின் பயன்பாடு பற்றிய கட்டுப்பாடு, அலுவலகத் தளக் கோளம் மற்றும் சுற்றுப் புறம், தொழில் விபரம், பணி ஆய்வு மற்றும் முறைமை ஆய்வு, பணிஅளவீடு, அலுவலகச் செயற்பாட்டுக் கைந்துால்.
(3) தாபனச் செயற்பாடுகள் மற்றும் செயலொழுங்கு விதிகள்	அரசு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அரசு அலுவலர்களின் தாபனச் செயற்பாடுகள், தனிப்பட்ட கோவைகளின் பராமரிப்பு, அரசு ஊழியர்களை நியமனம் செய்தல், இடமாற்றம், தரமுயர்வு வழங்கல், சேவையை முடிவுறுத்துதல் ஆகிய பணி களுக்கான அதிகாரங்களை ஒப்படைத்தல், நல்தேனாம்பல், அரசு அலுவலர்களுக்கு உரித்தான சிறப்புரிமைகள், தாபனச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள், சுற்றுறிக்கைகள் தொடர்பான பொதுவான தெளிவு பரிசீலிக்கப்படும்.

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
4. அரச நிதி முகாமை	வருடாந்த மதிப்பீடுகளையும் கணக்குகளையும் சமர்ப்பிக்கும் அலுவலர் ஒருவரின் பொறுப்புக்கள், நிதிக் கட்டுப்பாடு, நிதிப் பொறுப்புக்களை ஒப்படைத்தல், நிதியினைப் பொறுப்பேற்றல் கணக்குப் பதிவும், மீன்பெறுதலும், செலுத்தல்கள், அரச நிதிப் பொறுப்பு, முற்பணம் மற்றும் வங்கிக் கணக்குகள், வழங்கலும் சேவைகளும் பெறுகைச் செயற்பாடுகள் பொருட்தொகை மதிப்பீடு, கணக்காய்வு விசாரணைகள், அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பேரேடுகள், வருமான செலவுச் சுருக்கம் வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுக்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுப் புத்தகங்கள், அரச நிதிப் பயன்பாடு தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றுறிக்கைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் தொடர்பான பொதுவான அறிவு பரிட்சிக்கப்படும்.
5. பொது வினாப் பத்திரம்	அரசாங்க நிர்வாகத்தின் இயல்புகள், அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு, அரசாங்கத்தின் கொள்கைகளும் புதிய அரச மறுசீரமைப்பும், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் ஆணைக்கும் ஒழிப்புகள், பாராஞ்சமன்ற பொதுமக்கள் முறைப்பாட்டுச் செயற்கும் அலுவலகக் கலாசாரம், தொழில்சார் ஒழுக்கங்களும் நல்லொழுகங்களும், அலுவலகத்திலுள்ள பெளதிக் காலங்களைச் சிறந்த முறையில் வடிவமைத்தலும் ஊழியர் சூழாத்தினாரின் நலனோம்பல் செயற்பாடுகளும் பதவி அந்தஸ்து மற்றும் சிவில் அந்தஸ்து தொடர்பான சமூக விழுஞ்ரான ரீதியான அங்கீகாரம், சேவைபெறுநர்களுக்கு அரசாங்க அலுவலர்கள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள்.

இணைப்பு 10 :

மேல் மாகாண அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையில் விசேட தரத்திற்கு திறமை அடிப்படையில் தரமுயர்த்துவதற்கான போட்டிப் பரிட்சை

1. பரிட்சை பற்றிய விபரம் :

வினாப்பத்திரம்	காலம்	மொத்தப் புள்ளிகள்
(1) உள்சார்பும் விடய ஆய்வும்	1 1/2 மணித்தியாலம்	100
(2) சேவை முப்பு		60
(3) அலுவலகம்		40

2. நடாத்தும் அதிகாரி : பரிட்சைகள் ஆணையாளர் நாயகம்:

3. பரிட்சை நடாத்தப்படும் கால எல்லை : காணப்படும் வெற்றிடங்களுக்கு இணங்க தீர்மானிக்கப்படும்.

4. பரிட்சைக்கான பாடத்திட்டம் :

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(1) உள்சார்பும் விடய ஆய்வும்	<p>உள்சார்பும் விடய ஆய்வும் என்ற வினாப்பத்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்.</p> <p>பகுதி I</p> <p>அனைத்து வினாக்களுக்கும் அலுவலக நிர்வாகம் தொடர்பானவையாகக் காணப்படும். அதில் பொது அறிவு, தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆற்றல், தர்க்க ரீதியாக தீர்க்கும் ஆற்றல் மற்றும் அலுவலக நிர்வாகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் முன்வைக்கப்படும்.</p> <p>பகுதி II</p> <p>விண்ணப்பதாரர்கள் அலுவலக நிர்வாகத்துடன் தொடர்புடைய விடய ஆய்வுப் பிரச்சினை ஒன்றுக்கு விடையளித்தல் வேண்டும். இதில் ஒரு பகுதி அல்லது பல பந்திகளைக் கொண்டதாக வினாப்பத்திரம் தயாரிக்கப்படும்.</p>

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடத்திட்டம்
(2) சேவை முப்பு	சேவை முப்பு தொடர்பில் புள்ளிகள் வழங்கப்படுவது சேவையில் I ஆம் தரத்தில் 05 வருட உயிர்ப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து அதன் பின் தொடர்களின் திருப்திகரமான சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்துள்ள ஒவ்வொரு வருடத்திற்கும் 06 புள்ளிகள் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக 60 புள்ளிகள் வரை வழங்கப்படும். இதன் போது 06 மாதங்களைவிட அதிகமான, ஒரு வருடத்தைவிடக் குறைவான காலத்திற்கு 03 புள்ளிகள் வழங்கப்படும். 06 மாதங்களுக்கு குறைவான காலத்திற்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
(3) அலுவலகம்	சேவையில் I ஆம் தரத்தில் மேற்பார்வை அலுவலராக சேவையாற்றிய திருப்திகரமான ஒரு வருடத்திற்கு 02 புள்ளிகள் என்ற அடிப்படையில் அதிகப்பட்சமாக 40 புள்ளிகள் வரை வழங்க முடியும்.

இணைப்பு 11 :

சேவையில் உள்ளவர்களை உள்வாங்குதல் (உரிய தினத்தில் சேவையில் இருப்பவர்களுக்கு மாத்திரம் பொருந்தும்).

உரிய தினத்தில் சேவையில் III, II, I விசேட வகுப்பு என்பவற்றுக்குரிய பதவிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் கீழே விபரிக்கப்பட்டுள்ளவாறு புதிய பிரமாணக் குறிப்பின் கீழ் :-

- (அ) உரிய திகதியில் சேவையில் III ஆம் வகுப்பில் உள்ள அலுவலர்கள் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் III ஆம் தரத்திற்கும்,
- (ஆ) உரிய திகதியில் சேவையில் II ஆம் வகுப்பில் உள்ள அலுவலர்கள் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் II ஆம் தரத்திற்கும்,
- (இ) உரிய திகதியில் சேவையில் I ஆம் வகுப்பில் உள்ள அலுவலர்கள் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் I ஆம் தரத்திற்கும்,
- (ஈ) உரிய திகதியில் சேவையில் விசேட வகுப்பில் உள்ள அலுவலர்கள் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் விசேட தரத்திற்கும் உள்வாங்கப்படுவர்,
- (உ) இந்த உள்வாங்கலின் காரணமாக அலுவலர்கள் தற்போது பெறுகின்ற சம்பளத்தில் அல்லது சம்பள ஏற்றத் திகதிகளில் மாற்றங்கள் ஏற்படமாட்டாது.